

பிரதம மந்திரியின் ஊரக மேம்பாட்டு ஊழியர்கள் திட்டம் Prime Minister's Rural Development Fellows Scheme (PMRDF)

பிரதம மந்திரியின் ஊரக மேம்பாட்டு ஊழியர்கள் திட்டத்தை பற்றி:
About PMRDF

நாட்டின் 60 மாவட்டங்கள் இடதுசாரி போக்கால் (நக்சல்கள்) பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. இந்த மாவட்டங்களில் மத்திய அரசு ஒரு ஒருங்கிணைந்த நடவடிக்கை திட்டத்தை துவக்கியுள்ளது. இந்த மாவட்டங்களில், மாவட்ட ஆட்சியருக்கு உதவும் வகையில், இள வயது தொழில்முறை ஊழியர்களை நியமிக்கும் பிரதம மந்திரியின் ஊரக மேம்பாட்டு ஊழியர்கள் திட்டத்தை, மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சர் திரு. ஜெய்ராம் ரமேஷ், செப்டம்பர் 13, 2011 அன்று துவக்கி வைத்தார்.

நோக்கம் - Mission

பிரதம மந்திரியின் ஊரக மேம்பாட்டு ஊழியர்கள், அடிப்படையில் மேம்பாட்டு ஊக்குளர்களாக செயல்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில், உள்ளூர் நிலவரங்களையும் அவற்றை கையாளும் வழிகளையும் வழங்கி, மாவட்ட ஆட்சியர் மற்றும் அவரது குழு சிறப்பாக செயல்பட துணைபுரிவார்கள்.

கீழ்க்கண்ட மூன்று அணுகுமுறைகள் மூலம், பிரதம மந்திரியின் ஊரக மேம்பாட்டு ஊழியர்கள் மாவட்ட திட்டமிடலை செயல்படுத்துவார்கள்:

- திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அறிவுசார் வரவு செலவு மூலம் மாவட்ட வள ஆதாரங்களை வலுப்படுத்துதல்
- மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறப்பாக சேவைகள் வழங்கும் மாற்று வழிமுறைகளை கண்டறிந்து, அதற்கான முறைமைகளை வலுப்படுத்துதல்
- இந்த திட்டம் மூலம் இலக்கிடப்பட்ட மாற்றங்களை ஆதரிக்கும் வழிமுறைகளை தூண்டுதல்

மாவட்ட மற்றும் வட்ட அளவிலான பணியாளர்களின் திறன் மேம்பாடு, மாவட்ட அளவிலான மக்கள் ஒருங்கிணைப்பு, கீழ்மட்ட மக்களின்

ஆதரவை பெறுதல், பஞ்சாயத்துகளுடன் உறவை மேம்படுத்துதல் போன்ற துணை நடவடிக்கைகளும் இதில் அடங்கும்.

விண்ணப்பிக்கும் முறை - Application Procedure

கண்டறியப்பட்ட மாவட்டங்களில், பிரதம மந்திரியின் ஊரக மேம்பாட்டு ஊழியர்களாக தொழில்முறை இளைஞர்களின் குழுவை அமைப்பதே இதன் நோக்கம்.

எண்ணிக்கை: பிரதம மந்திரியின் ஊரக மேம்பாட்டு ஊழியர்களின் இறுதி எண்ணிக்கை 180 ஆகும். இவர்களின் நியமனம் இரண்டு கட்டங்களாக நடைபெறும். ஒவ்வொரு கட்ட பயிற்சிக்குப்பின் 90 ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள். இவ்வாறு நியமிப்பதால், அவர்களின் பணி திறன் சிறப்பாக இருப்பது உறுதி செய்யப்படும்.

தகுதிகள் - Eligibility Criteria

- 21-30 வயது உடையவர்களாக இருக்கவேண்டும்
- சமூக அறிவியல் / அறிவியல் ஆகியவற்றில் முதுநிலைபட்டதாரியாக அல்லது சட்டம், பொறியியல், மருத்துவம் ஆகியவற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
- ஹிந்தி மற்றும் மாவட்டத்தில் பயன்படுத்தப்படும் வட்டார மொழியை அறிந்திருக்க வேண்டும்
- வேலையில்முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

தேர்ந்தெடுக்கப்படும் முறை - Method of Selection

பொது விளம்பரம் மூலம் அறிவிப்பு வெளியிடப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் இணையவழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

- (1) மதிப்பெண் பட்டியல், பட்டப்படிப்பு சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டாம்
- (2) ஆதரவுக் கடிதங்களையும் விண்ணப்பம் செய்வோர் சமர்ப்பிக்க தேவையில்லை.
- (3) தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே, பயிற்சி துவங்கும் முன் இவற்றை சமர்ப்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கும்போது, கூடுதல் விபரங்கள் தேவைப்பட்டால்

பட்டியலிப்பட்ட ஆதரவாளரிடம் கமிட்டியினர் கலந்தாலோசிப்பார்கள். இல்லாவிட்டால், விண்ணப்பத்தில் அளித்த விபரங்கள் மற்றும் கட்டுரைகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

• விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இணையவழியில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பித்தோருக்கு ஒப்புக்கை சீட்டு வழங்கப்படும். விண்ணப்பத்தில் கேட்கப்பட்ட அனைத்து விபரங்களும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். பூர்த்தியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

• விண்ணப்பதாரரின் எண்ணம், விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட விடைகள் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும். 1000 வார்த்தைகளுக்குள் விண்ணப்பதாரர் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்:

1. இடதுசாரி போக்கால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் முன்னேற்றத்திற்கு ஊழியரின் பங்கு என்ன? (300 வார்த்தைகள்)
2. இடதுசாரி போக்கால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஏதாவது ஒரு சமூக பொருளாதார பிரச்சினையை அடையாளம் கண்டு, அதற்கான சில தீர்வுகளை குறிப்பிடவும் (400 வார்த்தைகள்)
3. உங்களுடைய எதிகால நோக்கங்களுக்கு இத்திட்டம் எவ்வாறு உதவும்? (300 வார்த்தைகள்)

இடதுசாரி போக்கால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தின் ஏதாவது அடிப்படை பிரச்சினையை தேர்ந்தெடுத்து அதற்கு தீர்வுகள் அளிக்கலாம். பதில்கள் விண்ணப்பதாரரின் குறிப்பாக எழுதும் திறனும் மதிப்பிடப்படும்.

• மொழி அறிவு மற்றும் மாவட்ட விருப்புகளையும் விண்ணப்பத்தில் தெரிவிக்கவும்.

கல்வி மற்றும் முன் அனுபவ அடிப்படையில் விண்ணப்பத்தாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பத்தின் எழுத்து நேர்த்தி அடிப்படையில் தேர்வு அமையும். விண்ணப்பதாரரின் ஊக்கம், தலைமைத்துவ பண்புகள், சமூகத் திறன்கள் ஆகியவை, நேர்முகத் தேர்வு மற்றும் குழு விவாதங்கள் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.